



# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

**NOTICE**—A person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරධකාරයන් අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොඳවෙලින් සොයාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පෙක්ටර් ජනරල්වරුන් කියන වැටියකට කෘතියෙන්ම යෙදෙනවා ඇත. ඒ හොඳ වෙලින් සමත් වෙන තිබී සම්පූර්ණයෙන්ම ඔහුට විරුද්ධව පැමිණිලියෙන්ම යෙදෙනවා ඇත. සැඟවීම් හිරකාරයින් අල්ලීමට තැනී කිරගෙවිල්ලට ඉන්ස්පෙක්ටර් ජනරල්වරුන්ගෙන් ඉල්ලිය යුතුයි.

ඉන්දියානු ජාතිකයන් අල්ලීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොඳවෙලින් සොයාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් කරන අයෙකුට පොලීසියේ ඉන්ස්පෙක්ටර් ජනරල්වරුන් කියන වැටියකට කෘතියෙන්ම යෙදෙනවා ඇත. ඒ හොඳ වෙලින් සමත් වෙන තිබී සම්පූර්ණයෙන්ම ඔහුට විරුද්ධව පැමිණිලියෙන්ම යෙදෙනවා ඇත. සැඟවීම් හිරකාරයින් අල්ලීමට තැනී කිරගෙවිල්ලට ඉන්ස්පෙක්ටර් ජනරල්වරුන්ගෙන් ඉල්ලිය යුතුයි.

## ACCUSED PERSONS WANTED.

**BARANIGE KONNE**; charged with pelting stones at the train at Hatuwapiyadigama on March 19, 1902; is a Sinhalese of the Durawe caste; religion, Buddhist; occupation, cooly; age, about 24 years; height, about 5 ft.; make, stout; complexion, brown; nose, short and large; mouth, small; teeth, large and well set; eyes, brown and small; hair, black, curly, and tied in a knot; beard, cut short; has broad shoulders; stammers when speaking; birthplace, Hatuwapiyadigama west; general residences, Kataluwa and Hatuwapiyadigama; haunts Kataluwa; wife and child are living at Kataluwa; mother, Dikkumburage Katirinocho of Hatuwapiyadigama; brothers, Baranige Pioris Appu, Carolis Appu, Appuwa, all of Hatuwapiyadigama; is well known to the Police Officers of East and West Hatuwapiyadigama. The Police Magistrate of Galle has issued warrant No. 15,462 for his arrest.

**APPUHAMY alias WIJERATNA alias WILLIAM**; charged with theft at Glenugie estate, Maskeliya, on March 29, 1902; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, domestic servant; age, about 18 years; height, 5 ft.; make, slender; complexion, brown; nose, prominent; teeth, well set; eyes, black and oval; hair, black, and cropped short; has vaccine marks on right arm; birthplace, Ginigathena, Watawala; general residence, Ginigathena; haunts Maskeliya, Gampola, Hatton, and Dikoya; is single; sisters, Punchi Nona of Ginigathena and Podi Nona of Heennarandeniya; brother, Charles Singho, mason of Meepitiya; is well known to Police Constable No. 1,455 K. Panchirala of Maskeliya, Johanis Fernando of Maskeliya, and Banda of Hatton. The Police Magistrate of Hatton has issued warrant No. 36,168 for his arrest.

**SOOSEY**; charged with theft at Weywetalawa estate on April 23, 1902; race, said to be a Moor; religion, Mohammedan; occupation, bread seller; age, about 25 years; height, 4 ft. 6 in.; make, well built; complexion, dark brown; nose, prominent; teeth, regular and well set; eyes, black and oval; hair, shaved; moustaches, scanty; stoops when walking; birthplace, Nawalapitiya village; general residence, said to be Gorokoya estate; haunts Rambukpitiya, Delosbage, and the surrounding villages of Nawalapitiya; is well known to Arunasalem Kangany and all the coolies of Weywetalawa estate. The Police Magistrate of Hatton has issued warrant No. 36,398 for his arrest.

**LEVVANA MARIKAR alias KALLA LEBBE**; charged with theft at 2nd Division, Maradana, on May 3, 1902; is a Moor; religion, Mohammedan; occupation, cooly; age, 23 years; height, 5 ft. 3 in.; make spare; complexion, pale brown; teeth, regular; eyes, light brown; hair, shaved; wears slight beard and moustaches; has a scar on left brow, another below right brow, another on right forehead, another on left thumb, another on left side of back, another above left knee, several scars below left knee; birthplace, Maradana, Colombo; general residence, Maradana, Colombo; haunts 2nd Division, Maradana; is single; brother, Abdul Carrim of Panchikawatta; brother-in-law, Thymarikar of Maradana; father, Kolande Marikar; is well known to Police Constable No. 1,305 K. D. Ahamat and to almost all the Maradana Police. The Police Magistrate of Colombo has issued warrant No. 75,544 for his arrest.

## LOST, STOLEN, OR STRAYED.

### LOST OR STOLEN.

ON April 30, 1902, from the bungalow at Poolbank estate, Hatton: an Irish terrier bitch wearing a black leather collar, answers to the name "Biddie." Owner, Mr. J. Emerson, Poolbank estate, Hatton.

### STOLEN.

Between April 15 and 29, 1902, from the bungalow at Norwood or Bambaragama, Deltota: 3 curtains of different patterns and 1 durry mat. Owner, Mr. G. W. H. Borough, Upper Norwood, Norwood.

On April 24, 1902, from the lines at Kurunduwatta estate, Gampola: a black bull, aged 3 years, height about 4 ft., has Tamil letters branded on left side. Owner, Carupiyah Kangany, Gampola.

On April 27, 1902, from the cattle shed at Holbrook, Agrapatna: 2 single bullock cart wheels, one broken and tied up with a rope. Owner, M. Rahaman Saibo of Agrapatna.

On May 1, 1902, from a room at Venture estate: 1 gold necklet set with moonstone, 1 gold ring set with 2 blue stones and 1 diamond, 1 gold snake ring set with 3 red stones, 1 gold ring bearing the letters "R. P.," 1 brown

silk coat, 1 green silk waistcoat, 1 red striped flannel coat, 1 white striped black flannel coat, 1 saragoo turban, 12 saragoo vaities, 6 white coats marked "P. R. M.," 8 white cloths, 5 white shirts marked "P. R. M.," 1 dozen collars, 2 white turbans, and 4 red handkerchiefs. Owner, R. Periannan, Venture estate, Norwood.

On May 2, 1902, from the bungalow at Pallekele Estate, Kandy: 1 big silver spoon, 1 silver dessert spoon, 1 silver tea spoon, 1 big silver fork, 1 small silver fork marked "W. S." on the handle, 1 umbrella. Owner, Mr. W. P. R. Spencer, Pallekele, Kandy.

On May 3, 1902, from the house at Singhepitiya: 1 old white silk coat, 1 red silk sarong cloth, 1 old black umbrella, 1 pair silver leg ornaments called thandi, 1 pair silver bangles, 1 pair small silver earrings. Owner, Madude Cassim, Singhepitiya village, Gampola.

On May 3, 1902, from the owner's residence at Union place, Slave Island: 8 large electroplated spoons bearing letters "A. S. B.," 10 electroplated dessert spoons, 3 electroplated dessert forks, 5 electroplated tea spoons, 1 large electroplated fish carving knife, 3 small electroplated tea spoons, 1 big table knife, 2 small table knives, 1 telescope, 1 set gold studs. Owner, Mr. A. A. Prideaux, Union place, Slave Island.

On May 5, 1902, from the house at Darawella: 150 goat skins of different colours, bears brandmarks G. G. O. L. M. S. L. Owner Piliya Conar, Darawella, Hatton.

STOLEN OR STRAYED.

On April 26, 1902, from the pataua at Mattattille Rupha village, Agrapatua: an ash-coloured buffalo, age about 6 years, has brandmarks 573020. Owner, Wamrakeerala, late Vidane of Mattattille Rupha village.

STRAYED.

On April 21, 1902, from the dispensary premises at Norwood: a dark beagle slut, has two brown dots on either eyes, legs brown, answers to the name "Lena." Owner, M. B. Mathes, Norwood.

INFORMATION DESIRED.

AS to the present whereabouts of a boy named MADOMAGE APPUWA, missing since April 21, 1902, from Beruwala; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, servant; age, about 12 years; height, 4 ft.; complexion, dark; teeth, well set; eyes, black; hair, black and cut short; has a scar on one of the legs below knee; birthplace, Beruwala, Kalutara District; general residence, Beruwala; haunts Beruwala and Alutrada; is single; father, Madomage Denisappu; brothers, James Appu and Jonda Appu, both of Beruwala; is well known to Jorns Fernando, Police Vidane of Ambapitiya, and Andris Vas. The boy was employed as a servant under the Police Vidane of Ambapitiya, from where he suddenly disappeared.

To establish the identity of a corpse found on the high road at Ardalie estate, Diyagama, between the 39th and 40th mileposts, on April 22, 1902; that of a Tamil; age, about 45 years; height, 5 ft. 3 in.; make, thin; complexion, brown; teeth, well set; eyes, black and oval; hair, cropped all round with a long tuft 1 ft. 3 in. in length on top of head; wears moustaches, short beard, and side locks, with a sprinkling of gray hair; has a scar on the back of right elbow, 2 small ulcers on the left side of lip, a large ornamental tattoo mark on back of left hand, small tattoo marks over the first joint of all the fingers of left hand. The deceased seems to be a petty trader selling bangles made of glass worn by Tamil women, a quantity of which were found by his side.

REFERENCE TO PREVIOUS NOTICE.

KALUPERUMA SIYANERIS SILVA, advertised for in "Hue and Cry" No. 1,907 of December 13, 1901, has been arrested.

දෙශාධර්මය කරනු ලැබූ සොයාගන්නට ඕනෑ කරුණු පහත වැටේ.

මම, බරතියේ කොත්තේ; මොහු වූ 1902 ක්වු මාර්තු මස 19 වෙනි දින හතුවාපියදිගමදී ආණ්ඩුවේ දුම් රජාවට ගල්ගාලු වැරද; දැරුවේ ජනිතේ සිංහල කෙරෙහි; මුඩාගම්කාරයා; කුලිවැඩකාරයා; වයස, අවුරුදු 24 ක් පමණ ආත; උස, අඩි 5 ක් පමණ ආත; ශරීරය, සම්පුර්ණය; පාට, දුඹුරුය; නතය, ලොකුයි, කොටස; කට, පාවිසි; දත්, ලොකුයි, ගරිවිදිගව ආත; ඇස්, දුඹුරුයි, පොතිසි; ඉසකෙස්, වතුටුයි, කාන්තේ බාද ආත; මුහුණේ රවුල, කොටට කපා ආත; උරඉස්, පලලය; කටාවේදී ගොතගතයි; උරත් සානග, බස්නාහිර හතුවා පියදිගම; සාමාන්‍යයෙන් පි.පී ස්නාන, කනළුව සහ හතුවාපියදිගම; ගොතෙක්විට ගාවසෙහ ස්නාන, කනළුව; මොහුගේ සත්‍ය සහ ලබයා, කනළුව පි.විව සිටි; හතුවා පියදිගම දික්කුඹුරගේ කනිට්තේවො මොහුගේ මවය; හතුවාපියදිගම බරතියේ පිකෝරිස් පස, කෙරෙහි පිස්පස සහ අප්පුවා මොහුගේ සහෝදරයෝය; බස්නාහිර සහ නැගෙනහිර හතුවාපියදිගම පොලිස් මුලාදුනි ට මොහු කොදට දුනුම් ආත. ගාල්ලේ පොලිස් නඩුකාරයාගේ විසින් අඩුක 15,462 දරණ වරෙන්තුව මොහු අල්ලීමට පිටකර ආත.

මම, අප්පුවාම එක්කෝ විජේරත්න එක්කෝ පිලිප්පි; වූ 1902 ක්වු මාර්තු මස 29 වෙනි දින මස් කෙලියේ ගාලුකිසුනි වත්තේදී සොරක මිනුණක කියා දෙශාධර්මය කර තිබේ. ගොසිගම කලායේ සිංහල මිනිකෙක්ක; ආගම, මුඩාගම; උස, ව, ගෙදරවැඩකාරයා; වයස, අවුරුදු 18 ක් පමණ ආත; උස, අඩි 5; ශරීරය, හිතය; පාට, දුඹුරුය; නාසය, කෙලියය; දත්, ගරිතාකාරය; ඇස්, කළු, හිතකාරය; ඉසකෙස්, කළු සහ කොට කර කපාලය; දකුණු අතේ, විදු පු කාලල් ආත; උරත් ගම, හිතගත් හේන, වටවල; සාමාන්‍ය පදනම්, හිත ගත් හේන; සාමාන්‍යයෙන් ගාවසෙහ නාග, වස්කලිය, ගම්පොල, හාවත් සහ සික්කම; හනිකඩයා; සහෝදරයෝ, පත්විනෝනා, හිතගත්හේන සහ හිතානාරත්දෙනියේ පොසිකෝනා; සහෝදරයා, මිස්සේ වරලිස් සියලෝ පෙදෙරුවා; විස්කෙලියේ අඩුක 1,455 දරණ කේ. පුන්චිරල පොලිස් කොස්තාපල් සහ හාවත් එකේ බත්වා මොහු කොදෙර දත්තවා ආත. මොහු අල්ලීමට පිනිස අවිස්සාවේල්ලේ පොලිස් නඩුකාරයාගේ විසින් අඩුක 36,168 දරණ වරෙන්තුව පිටකර ආත.

මම, සුසේ; වූ 1902 ක්වු අප්‍රේල් මස 23 වෙනි දින වේවැල්නලාවේ වත්තේදී කොරකම් කලාය කියා දෙශාධර්මය කරනු ලැබ සිටි. මරක්කල මිනිකෙක්ක කියනි; ඉහම, මහමත් ආගම; රසුම, පාත් වෙ ලොකු; වයස, අවුරුදු 25 ක් පමණ; උස, අඩි 4යි අඟල් 6යි; ශරීරය, සම්පුර්ණය; පාට, හද දුඹුරුය; නාසේ,

ලෝකය ; දන්, ගර්භකාරයට පිහිටා තිබේ ; ඇස්, කඵය, ඕවාලය ; ඉසකේ, ගාලාය ; උඩුරුදුල, ගාත්තන් එකවර ; ඇතිදිනකොට පිහිටි නැමිලාය ; උපන් රව, තාවලපිහිය ; සාමාන්‍යයෙන් වාසය, ගොරොක්මය වත් වේය කියයි ; රවුක්පිටියේද, දෙලොස්වැනියේද, තාවලපිහිය අසල තිබෙන ගම්වලද ආහුකාරය ; ඇරුනා සල ම කන්තානිද, වේලැල්ලාලා වත්තේ කුලීකාරයින්ද මොහුව නොදැකාර අඳුනනවාය. කැටන් පොලිස් නඩුකාරයා විසින් මොහුව ඇල්ලීමට අඩික 36,398 දරන වරෙන්තුව පිටකර තිබේ.

තම, ලෙවෙනා මරික්කාර් එක්කෝ කල්ලාලෙහිබි ; වර්ෂ 1902 ක්වු මැයි මස 3 වෙනි දින මරදුගේ දෙවෙනි කොට්ඨාසයේදී සොරකම් කළාය කියා දෙපාර්තමේන්තයට කාර් තිබේ. මරකකල, මිනිගෙස්ස ; ආගම, මහමත් භක්තිකයෙක් ; රක්ෂාව, කුලීවැඩ ; වයස, 23යි ; උස, අඩි 5යි අඟල් 3යි ; ගර්භ, සමපලයි ; පව, සුදු දුඹුරුයි ; රුදුල, කපාලාය ; පුත්ති රුදුලක් සහ උඩරුදුලක් තිබේ ; වම් ඇස්වමේ කැලලක් ඇත ; දකුණු ඇස්වමේ සහ දකුණු පැත්තේ නලලේත් කැලලී තිබේ ; අවන් එකක් වම් මාටවිලේ සහ තවත් කැලලක් වම් පිටේ සහ තවත් එකක් වම් දකුණේ ; වම් දකුණේ පහල කැලලී කිසකක් ඇත ; උපන් ගම, කොළඹ මරදුන ; සාමාන්‍ය පදිත්තිය, කොළඹ මරදුනේ ; බොහෝවිට ගැවසෙන තැන්, මරදුනේ දෙවෙනි කොට්ඨාසයේ ; අවිවාහකයා ; පත්තිකාවත්තේ අඩිදුල්කරීම් සහෝදරයා ; මරදුනේ තයිමරික්කාර් මස්සිනා ; කොලන්ද මරික්කාර් පියා ; මරදුනේ පොලිසියේ අඩික 1,305 දරන කේ. ඩී. අනමචි පොලිස් කොස්තාපල් සහ අතින් සේරමත්වන මොහු නොදැකාර අඳුනයි. මොහු ඇල්ලීම පිනිස කොළඹ පොලිස්මහෙස්ත්‍රාත් විසින් අඩික 75,544 දරණ වරෙන්තුව පිටකර තිබේ.

කැනිඩුනා, කොරකම්කලා කොහොන් දඩාවගේ ගීයා.  
නැතිවුනා නොහොන් කොරකම්කලා.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 30 වෙනි දින ගැවන් පුල්බැත්තන් වත්තේ බන්ගලාමේ සිට : කඵ හන් කරපවසන් දමනලද අයිරිස් වැරිසර් බැල්ලියෙක්. (Irish terrier bitch) නම, "බිබි." අයිතිකාරයා, ජේ. ඇමර් සන් මහතා, පුල්බැත්තන් වත්ත, ගැවන්.

කොරකම්කලා.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 15 වෙනි සහ 29 වෙනි දින අතර රජවත්තේ නොහොන් දෙල්ගොට බම්බරගම බන්ගලාමේ තිබේ : වෙනස් මෝස්තරේ සවතිනා 3යි, දුර්. පැදුරු 1යි. අයිතිකාරයා, ජේ. බබ්ලිම්. එච්. බරෝ මහතා, ඉහලරජවත්ත, රජවත්ත.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 24 වෙනි දින ගම්පල කුරුදුවත්තේ ලැයිගමන් : කඵපාව ගරකෙක්, වයස අවුරුදු 3යි ; උස, අඩි 4ක් පමණ ; දෙමල අකුරු වම්පැත්තේ ගත්වඩුගසා ඇත. අයිතිකාරයා, කරුපසියා කන්තානි, ගම්පල.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 27 වෙනි දින ආගරපහනේ හොල්ලුරුක් එකේ ගවමඩුවේ තිබේ : බරකරන්ත රෝද 2ක්, එයින් එකක් කැඩී කම්බකින් බැඳ ඇත. අයිතිකාරයා, ඇම්. රගමන් සයිඩු, ආගරපහන.

වර්ෂ 1902 ක්වු මැයි මස 1 වෙනි දින වැන්වර් ඇස්වෙච් එකේ කාමරකින් : පුනක්කන් අල්ලාපු රන්රන් මාල 1යි, තිල්ගල් දෙකක් සහ දිගමන්තීක් අල්ලාපු රන්රන් මුදු 1යි, රතුකැට තුනක් අල්ලාපු රන්රන් කයි මුදු 1යි, R. P. ලකුන දරන රන්රන් මුදු 1යි, දුඹුරුපාව සේද කෝච් 1යි, කොලපාව සේද වෙස්ච් කෝච් 1යි, රතු ඉරිදුපු ජලානල් කෝච් 1යි, සුදු ඉරිදුපුකඵ ජලානල් කෝච් 1යි, සරඟු හලප්පා 1යි, සරඟු වයිවිස් 2යි, P. R. M. ලකුන දරන සුදු කෝච් 6යි, සුදුරෝදි 8යි, P. R. M. ලකුන දරන සුදු කම්බ 5යි, කොලර් දුසිත් 1යි, සුදු හලප්පා 2යි, රතු ලේත්සු 4යි. අයිතිකාරයා, ආර්. පෙරියනන්, වැන්වර් ඇස්වෙච්, කෝර්වුඩි.

වර්ෂ 1902 ක්වු මැයි මස 2 වෙනි දින මහනුවර පැලකැලේ වත්තේ බන්ගලාවෙන් : ලොකු රිදී ගැදී 1යි, රිදී සිසව ගැදී 1යි, රිදී තේ ගැදී 1යි, රිදී ලොකු ගැරුපු 1යි, මිළ W. S. සහ අකුරු සවහන් ඇති පොඩි රිදී ගැරුපු 1ක් සහ කුඩකක්ද. අයිතිකාරයා, මහනුවර පල්ලේකැලේ මිලිගම් පී. ආර්. ස්පැන්සර් මහතා.

වර්ෂ 1902 ක්වු මැයි මස 3 වෙනි දින සිංහපිටියේ ගේක තිබේ : පරණ සුදුපාව පටකෝච් 1යි, රතු පව සරණේ 1යි, පරණ කඵ කුඩ 1යි, Thandi නමැති කකුලේ පාවිච්චිකරණ රිදී ආහරණ කෝච් 1යි, රිදී මලඵ කෝච් 1යි, කුඩා රිදී කකුක්කන් පෝච් 1යි. අයිතිකාරයා, මදුදෙකායිම්, සිංහපිටියගම, ගම්පල.

වර්ෂ 1902 ක්වු මැයි 3 වෙනි දින යුනිත් ජලේස් (කොම්පොස්සු එදියේ) එකේ අයිතිකාරයාගේ නිවාසයෙන් : ඉලාක්ට්‍රො ජලේච් කරපු A. S. B. ලකුනු දරන ලොකු ගැදී 8යි, ඉලාක්ට්‍රො ජලේච් කරපු බැස ර්ච් ගැදී 10යි, ඉලාක්ට්‍රො ජලේච් කරපු බැසර්ච් ගැරුපු 3යි, ඉලාක්ට්‍රො ජලේච් කරපු තේගැදී 5යි, ඉලාක්ට්‍රො ජලේච් කරපු මස්කපන ලොකු හලමේස පිහියා 1යි, ඉලාක්ට්‍රො ජලේච් කරපු පුත්ති තේගැදී 3යි, ලොකු මේස පිහියා 1යි, පුත්ති මේස පිහියා 2යි, වැලැස්කෝප් කිහන දුර්බලන කන්තානි 1යි, රන්රන් කම්බ බොත්තන් සැරී 1යි. අයිතිකාරයා, ජේ. ඒ. ප්‍රිඩාන්ච්, යුනිත්ජලේස්, කොම්පොස්සුඑච්.

වර්ෂ 1902 ක්වු මැයි මස 5 වෙනි දින දරවල ගෙදරක තිබේ : නොකෙක් පාව ඇති එඵ හන් 150යි, එසී, නිවරණ "ඒ. ආ. බ. ප. සී. ප. ඇත. අයිතිකාරයා, පිලිය කොනාර්, දරවල, ගැවන්.

සොරකම්කලා නොහොන් දඩාවගේ ගීයා

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 26 වෙනි දින ආගරපහන, මවතිල්ල, රුප්ගමේ පහනේ සිට : අඵපාව මිහරක් 1යි වයස, අවුරුදු 6ක් පමණ ඇත ; "රු. ප. ම. ව." නිවරණ ඇත. අයිතිකාරයා, මවතිල්ලේ රුප්ගමේ හිටපු විදුනේවන මමරකිනල.

දඩාවගේ ගීයා.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 21 වෙනි දින රජවත්තේ සිස්පැන්සරිය පිහිටා තිබෙන ඉඩමේ සිට : කඵවඵ හුරු බිහල් බැල්ලියෙක්, දුඹුරු පාව බිත්ත 2ක් ඇස්ටබ් වැටී ඇත, කකුල් දුඹුරුය, නම "ලීනා." අයිතිකාරයා, ඇම්. ඩී. මනෙස්, රජවත්ත.

දහගන්ම මිනූකර් ගීයා.

වර්ෂ 1902 ක්වු අප්‍රේල් මස 21 වෙනි දින මේරුවල සිට නැතිවෙන්නට ගෙදී පිහිටා මාදෙමගේ අස්පුවා සහ ගම් ඇති ලමයා දහව කොහේ සිටිනවාද කියා. ගොසිගම කුලයේ සිංහලකෙස්සන් ; ආගම, බ්‍රිඩාගම ; රක්ෂාව, වැඩකාරයා ; වයස, අවුරුදු 12ක් පමණ ඇත ; උස, අඩි 4යි ; පාව, හලඵලඵ ; දන්, ගර්භකාරයා ; ඇස්, කඵය ; ඉසකේස්, කඵය, කොටකර කපා ඇත ; එක කකුලක දහගන්ම පහලින් කැලලක් ඇත ; උපන් ගම, කඵකර දස්තිරික්කෝමේරුවල ; සාමාන්‍යයෙන් පදිම්, මේරුවලය ; නොකෙක්විට ගැවසෙන ගැන්, මේරුවල සහ අඵත්



களவுபோனது, களவுபறப்போனது, அல்லது அப்படிபறப்போனது.

களவுபோனது அல்லது அலைந்துபோனது.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௩௦ ந் உ, தொப்பிறதோட்டம் பூல்வாங் தோட்டத்த வங்கொவ்விருந்த : அயிரிஸ் (Irish terrier) தெறியர் பெட்டை நாய் ஒன்று, கழுத்தில் ஒரு கறுத்தவார் கட்டப்பட்டிருக்கிறது, பெயர்-பிற்றி (Biddie). சொந்தக்காரன், மெஸ் ஜே. எம்மேர்சன், பூல்வாங்குத்தோட்டம், தொப்பித் தோட்டம்.

களவுபோனது.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௧௫ ந் திகதிக்கும் ௨௧ ந் திகதிக்குமிடையில் தெல்தோட்டை நோர்ஜூட் ி அல்லது வம்பறக்கமவிலே வங்களாவ்விருந்த : பலவிசமான மூன்று (3) கேட்டிங் துப்பட்டி, துறைப்பாய் ஒன்று. சொந்தக்காரன், மெஸ் ஜி. டப்பிள்யூ. ரச். பரே, அப்பர் நோர்ஜூட்டு, நோர்ஜூட்டு.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௨௪ ந் உ, கம்பனைக் குறுண்டித்தைத் தோட்டத்தில் லயினிவிருந்த : ஒரு கறுத்த எருத்துமாடு, வயசு-௩, உயரம்-௪ அடி, இடது புறத்தில் பழிழ் எழுத்துக்கள் குறிசுடப்பட்டிருக்கிற து. சொந்தக்காரன், கறுப்பையாக் கண்காணி, கம்பனை.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௨௪ ந் உ, அக்கிரப்பத்தினு கொல்புறுச்சித் மாட்டுக் கொட்டிலிவிருந்த : ஒற்றைமாட்டு வண்டில் சில்குகன் ௨, அவைகளில் ஒன்று முறிந்து கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. சொ ந்தக்காரன், இராமன் சாயிபூ, அக்கிரப்பத்தினு.

சூகூஉ ம் ஆண்டு வைகாசிமீ ௧ ந் உ, வெந்துறைத்தோட்டத்தில் ஒரு அறையிவிருந்த : பூனைக் கன்று இளைக்கப்பட்ட தங்கமாலை ௧, இரண்டு நீலக் கற்களும் ஒரு வையிரமும் பதிக்கப்பட்ட ஒரு தங்க மோதிரம், மூன்று சிவத்தக் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்கப் பாம்புமோதிரம், R. P. என்ற எழுத்துக்கள் வெட்டப்பட்ட ஒரு தங்க மோதிரம், செங்கல்மங்கலான பட்டுக் கோட் ௧, ஒரு பச்சைப் பட்டு வெயிலைக் கோட்டு, ஒரு சிவத்த வரிகள் விருந்த பிளானெல் கோட்டு, ஒரு வெள்ளை வரிவிருந்த கறுத்த பிளானெல் கோட்டு, ஒரு சரு கைத் தலப்பா, உ சருகை வேட்டி, P. R. M. என்று பெயர் போடப்பட்ட ௪ வெள்ளைக் கோட்டுகள், அ வெள் னைச் சீலைகள், P. R. M. என்று அடையாளம் பண்ணப்பட்ட வெள்ளைச் சீலைகள், ஒரு துசின் கலர்கள், ௨ வெள் னைத் தலப்பாக்கள், ௪ சிவத்தக் கைத்துண்டுகள். சொந்தக்காரன், ஆர். பெரிடண்டன், வெந்துறைத்தோட்ட ம், நோர்ஜூட்டு.

சூகூஉ ம் ஆண்டு வைகாசிமீ ௨ ந் உ, கண்டி பளக்களைத் தோட்டத்தில் வங்களாவ்விருந்த : ஒரு பெரி ய வெள்ளிக்காரண்டி, ஒரு வெள்ளி டெசேட் கரண்டி, ஒரு சில்வர் தீக்கரண்டி, ஒரு பெரிய வெள்ளி முள்ளு, கை பிடியில் W. S. என்று பெயர் போடப்பட்ட ஒரு சின்ன வெள்ளி முள்ளு, ஒரு குடை. சொந்தக்காரன், உவித் லியம் பி. ஆர். ஸ்பென்சர், பளக்களை, கண்டி.

சூகூஉ ம் ஆண்டு வைகாசிமீ ௩ ந் உ, சிங்கப்பித்தியாவில் ஒரு வீட்டிலிருந்து : ஒரு பளம் வெள்ளிப் பட்டுக் கோட்டு, ஒரு சிவத்தப் பட்டுச் சாரப் பிடவை, ஒரு பளம் கறுத்தக் குடை, ஒரு சோடு வெள்ளித் தண்டை, ஒரு சோடு வெள்ளித் காப்புசன், ஒரு சோடு சின்ன வெள்ளித் காதுடமை. சொந்தக்காரன், மதுதிக் கா சிம், சிங்கல்பிற்றியாக் கிராமம், கம்பனை.

சூகூஉ ம் ஆண்டு வைகாசிமீ ௩ ந் உ, சிலேவயிலன் யூனியன் பிளேஸில் சொந்தக்காரனுடைய வீட்டி லிருந்து: A. S. B. என்ற எழுத்துகளுள்ள பெரிய இலெக்டிரேப் பிளேற்றுக் கரண்டிகள் ௮, இலெக்டிரேப் பிளேற்று டெசேட் கரண்டிகள் ௧0, டெசேட் முள்ளுகள் ௩, தீக்கரண்டிகள் ௫, பெரிய மீன் வெட்டுக் கத்தி ஒன்று, சின்னத் தீக்கரண்டிகள் ௩, இவைகொல்லாம் இலெக்டிரேப் பிளேற்றில் செய்யப்பட்டது. ஒரு பெரி ய மேசைக்கத்தி, ௨ சின்ன மேசைக் கத்திகள், ௧ (தெலஸ்கோப்) தூரதிஷ்டிக்கண்ணடி, ஒரு கூட்டம் தங்கத் தெறிகள். சொந்தக்காரன், ஏ. ஏ. பிதிடான்று, யூனியன் பிளேசு, சிலேவயிலன்.

சூகூஉ ம் ஆண்டு வைகாசிமீ ௫ ந் உ, டாறவில்லையில் ஒரு வீட்டிலிருந்து: ௧௫0 பலநிறமான ஆட்டுத் தோல், அவைகளில் பி, மு, பெ, ம, சி, ப. என்ற எழுத்துகள் குறிசுடப்பட்டிருக்கிறது. சொந்தக்காரன், பிள்ளை யார்கோனர், தாறவில்லை, தொப்பித்தோட்டம்.

களவுபோனது அல்லது அலைந்துபோனது.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௨௧ ந் உ, அக்கிரப்பத்தினு மத்தத்திலே இருப்பக் கிராமத்தில் பத்தனையிலிருந் து : ஒரு சாம்பல் நிற எருமை, வயசு-ஏறக்குறைய ௧, ரு, ப. ஓ. உ. என்ற குறி குத்தப்பட்டிருக்கிறது. சொந்தக்காரன், வம்றக்கிறுளை, மத்தத்திலே றுப்ப கிராமத்தின் பளம் விதானை.

அலைந்துபோனது.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௨௧ ந் உ, நோர்ஜூட்டு மருந்துச்சாலை வளவுச்சூர் இருந்து : ஒரு கறுத்த கீக்கின் நாய்க்குட்டி, இரண்டு கண்களிலும் இரண்டு செங்கல்மங்கலான புள்ளிகளுண்டு, கால்கள் செங்கல்மங் கல் நிறமுள்ளவை, பெயர் லீனா. சொந்தக்காரன், எம். பி. மாஜிக்சு, நோர்ஜூட்டு.

இருக்குயிடம் அறியவிரும்புவது.

சூகூஉ ம் ஆண்டு சித்திரைமீ ௨௧ ந் திதி துவக்கம் பெருவளையிலிருந்து காணாமல்போன மதனக்கே அப் பூவ வென்றும் பையன் இப்போ இருக்குமிடம்; சிங்களவன்; கொய்கமச்சாதியாய்; புத்த சமயி; தொழில்-லேலைக்காரன்; வயசு-ஏறக்குறைய ௧௨; உயரம்-ஏறக்குறைய ௪ அடி; கறுவல்; நெரிய பற்சன், கறுத்தக் கண்கள்; கறுத்த-மயிர், கட்டையாக வெட்டப்பட்டிருக்கிறது; ஒரு காலில் முளங்காலுக்குக் கீழ் தழுப்பு ஒன்று இருக்கிறது; பிறந்தவிடம்-வேறுவலை; வசிக்-மிடம்-வேறுவலை; ஊசாடுமிடம்-வேறுவலை, அ னூர்க்கொடை; விவாகஞ் செய்யாதவன் தகப்பன் மாதனக்கே தெனிஸ் அப்பூ; சகோதரர் யேயிஸ் அப்பூ, சொந்தா அப்பூ இருவரும் பெறுவளையிலிருக்குறார்சன்; அப்பாப்பிறியாவின் பொலீசு விதானை செனூனில் பறனூத்துக்கும் அந்திரிஸ் வாசுக்கும் இவனைத் தெறியும். இத்தப்பையன் அம்பாப்பித்தியாவின் பொலீசு விதா னையினிமத்தில் வேலையாயிருந்து அங்கேயிருந்துதான் காணாமல்போயிருக்கினுன்.

கக0௨ ம் ஆண்டு சித்திரை ௨௨ ம், தியானமவில் ஆறலீத் தோட்டத்தில் கைம் மயில் கட்டுக்கு  
 ம் ௪0 ம் மயில் கட்டுக்கு விடையில் தெருவில் காணப்பட்ட ஒரு பிரேதம் ஆருடையது என்பதைப்பற்றி; தமிழ்  
 னுடைய பிரேதம்; வயசு-மகக்குறைய சிறி; உயரும்-கு அடி க அங்குலம்; மெல்லியவன்; பொதுநிறம்; சே  
 ரிய பற்கள்; கறந்த மூட்டவடிவமான கண்ணன்; மயிர்-வட்டமாக வெட்டப்பட்டிருக்கிறது; உச்சியில்  
 ௭ அடி க அங்குல நீளமுள்ள ஒரு பிடி முடி இருக்கிறது; மேல் மீசை யுண்டு; கட்டை தாடியும் கொஞ்ச நரை  
 மயிர்க்கிணுந்த பச்சைக்கொழுமுண்டு; அலகு முளையை பிற்பக்கத்தில் ஒரு தழும்பும், சொண்டில் இடதுபக்  
 கத்தில் வெளிப்புறத்தில் இரண்டு புண்ணுமுண்டு; இடதுகையின் பிற்பக்கத்தில் ஒரு பெரிய பச்சைகுத்தின  
 அடைபாளங்களும் இடதுகையின் எல்லா விரல்களின் முன் மொளிகளில் ஒரு சின்னப் பச்சையும் குத்தப்பட்ட  
 டிருக்கிறது; இரந்தவன் மனவளையில் யாபாரியென்ற அவன் பிரேதம் கிடந்த இடத்தில் வினாந்திருக்கும் வளை  
 சில்களினால் கிணக்கவேண்டிய தாயிருக்கிறது.

முன் அறிவித்தலைக்குறித்த வினம்பரம்.

தாய்ப்பெரும சேரனேரில் சிலவா; கக0௨ ம் ஆண்டு மார்ச்சு ௨௪ க்கு திகதியைக்கொண்ட கக0௪ ம்  
 இலக்க "கியூ எட்டி கிஹ" யில் பிரசுரித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

Police Office,  
 Colombo, May 10, 1902.

O. L. TRACHELL,  
 for L. F. KNOLLYS,  
 Inspector-General of Police.